

To, BSE Limited, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai- 400001 Scrip Code: 544260	To, National Stock Exchange of India Ltd., Exchange Plaza, C-1, Block G, Bandra Kurla Complex, Bandra (E) Mumbai – 400 051 Scrip Symbol: NORTHARC
---	--

Dear Sir/Madam,

Sub.: Newspaper Advertisement regarding the 16th Annual General Meeting of Northern Arc Capital Limited (“the Company”) - Prior to dispatch of Notice of Annual General Meeting and Annual Report.

Ref.: Intimation pursuant to Regulation 30 & 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

With reference to above and in compliance with circulars dated April 08, 2020, April 13, 2020 and May 05, 2020, General Circular No. 09/2024 dated September 19, 2024, issued by the Ministry of Corporate Affairs (‘MCA’) and Circular No. SEBI/HO/CFD/CFDPoD-2/P/CIR/2014/133 dated October 03, 2024 issued by SEBI, the company has scheduled its 16th Annual General Meeting on Thursday, 19th December 2024 through Video Conference (VC) / Other Audio-Visual Means (OAVM).

Please find enclosed copies of the advertisement published in the following newspapers:

- (i) English newspaper - Business Standard and
- (ii) Vernacular (Tamil) newspaper - Makkal Kural.

This intimation is also being uploaded on the Company’s website at <https://www.northernarc.com/disclosures-sebi-regulations>

You are requested to take the above on record.

Thanking you,

For Northern Arc Capital Limited

Prakash Chandra Panda
Company Secretary & Compliance Officer

Tech stocks gain as recovery takes hold

Nifty IT index hits all-time high as IT outlook turns positive

SHIVAM TYAGI
New Delhi, 26 November



Shares of information technology (IT) companies have jumped up to 11 per cent over the past month, as the outlook for the sector turned positive due to a confluence of factors, including US President-elect Donald Trump's return to the White House.

The National Stock Exchange Nifty IT Index reached an all-time high on Tuesday, hitting 44,244.60 intraday before closing at 44,085.95, a 1.07 per cent increase. Over the past 30 days, the index has risen 3.76 per cent, compared to a modest 0.17 per cent gain in the benchmark Nifty 50 index.

Among the major stocks, Coforge rallied 11.26 per cent, Wipro rose 7.18 per cent, Tata Consultancy Services climbed 6.35 per cent, and L&T Technology Services soared 5.57 per cent. Other companies, including Infosys, Persistent Systems, LTIMindtree, and HCLTech, saw gains ranging from 1 to 4 per cent over the past four weeks.

Experts suggest that the IT sector, which had been underperforming until October, is now seeing a turnaround, emerging as a strong choice for investors in an otherwise weak market. The US' tech-heavy Nasdaq has been performing well, reaching all-time highs, and Indian IT companies are beginning to catch up, albeit with some delay, according to analysts.

"IT had underperformed for a while, particularly due to concerns over large deals not materialising. It continued to lag until the results came in at the end of October, after which it recovered the losses. IT now seems to be a defensive bet, especially as other sectors in India face growth concerns," said Deepak Jasani, head of retail research at HDFC Securities.

Further, analysts believe that with Trump back in power, the banking, financial services and insurance sector in the US is

BOUNCING BACK

Top 5 Nifty IT gainers*	Share price (₹)	1-month change (%)
Coforge	8,616.6	11.3
Wipro	589.0	8.4
Tata Consultancy Services	4,352.7	7.3
L&T Technology Services	5,489.7	6.2
LTIMindtree	6,227.2	5.5
Nifty IT	44,086.0	4.9
Nifty 50	24,194.5	0.1

*As of November 26; Compiled by BS Research Bureau Source: Bloomberg

Mkts snap 2-day rally on weak global trends

Benchmark indices Sensex and Nifty snapped the two-day rally and closed lower on Tuesday in line with weak global market trends amid concerns over tariff threats by US President-elect Donald Trump.

In a volatile trade, the 30-

share Sensex declined 105.79 points or 0.13 per cent to settle at 80,004.06. During the day, it lost 311.18 points or 0.38 per cent to 79,798.67. The broader NSE Nifty declined by 27.40 points or 0.11 per cent to 24,194.50.

PTI


likely to benefit, leading to increased deal flows to Indian IT companies from US firms.

They note that Trump's expansionary fiscal policy, which includes cutting the corporate tax rate to 15 per cent from 21 per cent for domestic production, could positively impact IT services demand by easing budgetary pressures.

Moreover, some domestic analysts have turned overweight on the IT sector, as growth in financial services and healthcare showed signs of recovery at the end of the second-quarter earnings season. They also believe that attrition concerns in the IT industry have eased

considerably, with companies no longer struggling to find talent at reasonable costs, as was the case a year or a year and a half ago.

"We shifted to an 'overweight' rating on the IT sector from 'neutral' in September. The key reasons for this were the encouraging decision-making cycle, particularly in financial services and healthcare, both of which are showing signs of recovery. We expect that by February, the sales cycle could pick up, potentially resulting in an uptick in contract wins as the decision-making process accelerates," said Abhishek Shindakar, equity analyst at InCred Capital.



RUPEE'S WEAKNESS AGAINST US DOLLAR

Achieve dollar goals with US funds and gold in portfolio

HIMALI PATEL

The rupee hit a new low of ₹84.5 against the US dollar recently. While the Indian currency is down only 1.3 per cent year-to-date, the fall has been sharper over the medium and long term: 3.3 per cent compounded annually over five years and 3.1 per cent over 10 years.

What caused the fall?

The primary cause of the rupee's decline against the US dollar is the latter's broad-based strengthening against major global currencies. This trend accelerated following Donald Trump's victory. In the first term, he had implemented pro-growth policies, like significant corporate tax cuts, which had benefited corporate America. Investors anticipate similar aggressive policies from him that could spur growth in the US economy.

"The expectation that Trump might impose high tariffs on other countries is also strengthening the US dollar," says Vishal Dhawan, chief

financial planner, Plan Ahead Wealth Advisors. US corporate performance has also bolstered the dollar. "In the recently announced third-quarter earnings, over 70 per cent of US companies posted results that exceeded market expectations. The strength of these earnings has reinforced confidence in the US economy and corporate sector, attracting global capital," says Sapna Narang, managing partner, Capital League. Outflows from the Indian capital market have also played

a part, driven by overvaluation in the Indian market, the economic stimulus in China, and persistent high interest rates in the US due to expectations of increased government spending, tax reductions, and hence slower rate cuts.

Long-term phenomenon

The rupee's depreciation against the US dollar is also a long-term trend. "Countries with higher productivity, lower trade deficits, and lower inflation have stronger currencies," says Abhishek Kumar, a Securities and Exchange Board of India (Sebi)-registered investment adviser and founder, SahajMoney.com.

Dollar goals impacted

All goals involving dollar-denominated spending become more expensive. These include foreign education, overseas vacations, and financial support to family members abroad. "Even the cost of purchasing commodities like gold, used heavily in Indian weddings, increases," says Kumar.

Invest in US equity funds

Investments in US equity funds,

denominated in dollars, benefit from currency depreciation. If the rupee weakens, the dollar value of these funds increases, generating returns even if the underlying US asset prices remain unchanged. Kumar says investing in US equity funds provides the added benefit of geographic diversification. Narang cautions that foreign funds should form a small part of the portfolio.

"The goal is to diversify and participate in global growth, not purely to hedge against currency movements," she says.

According to Dhawan, the exposure to US equity funds should be capped at 10-20 per cent of the equity portfolio. He advises using systematic investment plans (SIPs) or systematic transfer plans (STPs) to mitigate valuation risk. Investors should avoid overinvesting in US equities based on recent performance.


Add gold to portfolio

Gold, priced in US dollars in the international market, serves as a hedge against currency depreciation. When the rupee depreciates, the value of gold in rupee terms increases, providing a currency hedge.

Dhawan cautions against overexposure. "If interest rates in the US rise, that could hurt gold prices. A 5-10 per cent exposure to gold in the portfolio is adequate to hedge against currency risk," he says.

Investors may use gold exchange-traded funds (ETFs) or mutual funds, depending on which product they are comfortable with and whether they have a demat account. Kumar recommends the latter for ease of access and liquidity. Invest in gold, too, via SIP or STP.

BUOYANT RETURNS OVER PAST YEAR



Silver prices as volatile as stocks: Should you pick gold or silver?

A Motilal Oswal Private Wealth (MOPW) report released on November 25 shows that between 1990 and October 2024, silver's price has been just as volatile as Indian stocks. Its price has fluctuated by about 26.6 per cent each year, similar to Indian stocks at 26.8 per cent.

Biggest losses: The biggest drop in silver prices was 54 per cent, which is close to the 55.1 per cent loss seen in stocks during their worst periods.

Returns: Silver has grown by 7.6 per cent on average per year (CAGR) since 1990. Indian stocks, on the other hand, have

grown faster, at 14 per cent per year over the same period. Gold, in comparison, has seen better growth than silver, with a 10.6 per cent average annual return and less price fluctuation.

While gold has been a better performer and is a good option

for long-term investments, silver is more suitable for short-term or tactical investments due to its higher price swings.

The recent fluctuations in gold and silver prices can be attributed to several global events, particularly the US Presidential election.

Read full report here: mybs.in/2daYsn1

COMPILED BY SUNAINAA CHADHA

NORTHERN ARC CAPITAL LIMITED
 CIN: U65910TN1989PLC017021
 Regd. Office: IITM Research Park, 10th Floor, Kanagam Village, Taramani, Chennai - 600 113
 Phone no.: 044 6668 7000
 E-mail: secretarial@northernarc.com Website: www.northernarc.com

NOTICE OF THE 16TH ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 16th Annual General Meeting ("AGM") of the members of Northern Arc Capital Limited ("the Company") will be held through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") without the physical presence of the members at a common venue on **Thursday, 19th December 2024 at 03:00 P.M.** (IST) to transact the businesses, as set in the notice, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circulars dated April 08, 2020, April 13, 2020 and May 05, 2020, General Circular No. 09/2024 dated September 19, 2024, issued by the Ministry of Corporate Affairs ("MCA") and Circular SEBI/HO/CFD/CFDPoD-2/P/CIR/2014/133 dated October 03, 2024 issued by SEBI (hereinafter collectively referred to as "the Circulars").

Accordingly, in compliance with the circulars, Notice of AGM along with the Annual Report for FY 2023-24 will be sent only through electronic mode to those members whose e-mail addresses are registered with the Company / Depository Participants or Registrar & Share Transfer Agent viz. Kfin Technologies Limited ("RTA") and will also be available on the Company's website i.e., www.northernarc.com and the website of Stock Exchanges viz. BSE limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of RTA at <https://evoting.kfintech.com>

Members can attend and participate in the AGM only through VC/OAVM. The procedure and instruction for joining AGM through VC/OAVM will be provided in the Notice of the AGM. Members attending the meeting through VC/OAVM shall be counted for the purpose of reckoning quorum under Section 103 of the Companies Act, 2013. The members whose e-mail ids are not yet registered or updated are requested to register their e-mail address with their depository participants.

The Company is providing remote e-voting facility to all its members to cast their votes on all the resolutions which are set out in the notice of the AGM. Members have the option to cast their vote on any resolutions using the remote e-voting facility or e-voting during the AGM. Detailed procedure for remote e-voting / e-voting during the AGM for all the members (including the members whose email addresses are not registered with DPs/Company/RTA) will be provided in the Notice of the AGM.

For Northern Arc Capital India Limited
Sd/-
Prakash Chandra Panda
Company Secretary

Place : Chennai
Date : November 26, 2024

WIPRO LIMITED
 CIN: L32102KA1945PLC020800
 Regd. Office: Doddakannelli, Sarjapur Road, Bengaluru - 560 035
 Tel: +91-80-28440011; Website: www.wipro.com; Email: corp-secretarial@wipro.com

NOTICE FOR LOSS OF SHARE CERTIFICATE AND ISSUANCE OF DUPLICATE SHARE CERTIFICATE

IN THE HIGH COURT OF JUDICATURE AT BOMBAY
 TESTAMENTARY AND INTESTATE JURISDICTION
 INTERIM APPLICATION (L) NO. 18901 OF 2024
 IN
 TESTAMENTARY PETITION NO. 349 OF 2024

Balubhai Chhanganlal Bhanji ...Deceased
 Purushottam Sanabhai Patel ...Applicant/Petitioner
 Versus
 Wipro Ltd. and Ors. ...Respondents

The present Notice is hereby given by the Company in compliance to the Order dated 14th November 2024 passed by the Hon'ble Bombay High Court in the abovementioned Interim Application, that the Company has received a request from Mr. Purushottam Sanabhai Patel i.e., the Applicant/Petitioner being the Successor, claiming to be the legal heir of the original shareholder i.e., Mr. Balubhai Chhanganlal Bhanji for issuance of duplicate share certificate as per the details specified herein below:

Sl. No.	Name of the original shareholder	Folio No.	No. of shares	Share certificate No.	Distinctive No. From	To
1	BALUBHAI CHHANGANLAL BHANJI	WPL000036	4,16,000	38046	1470008205	1470424204
			2,49,600	9372	686172841	686422440
			3,74,400	10081	1390093866	1390468265
Total Shares			10,40,000			

Any person (s) who has/ have any claims/right/title/interest in respect of the said share certificates/Folio No. WPL000036 shall inform and/or notify the Company and/or the registrar transfer agent of the Company, such claims at the address mentioned herein below within 15 days of paper publication of this notice. After which no claim will be accepted and/or entertained by the Company and the Company will proceed to consider the request of the Applicant i.e., Mr. Purushottam Sanabhai Patel for issuing duplicate share certificates. At the time of issuance of this notice, any person dealing with the above share certificates shall be doing so solely at his/her risk as to costs and consequences and the Company shall not be held responsible for any claim and/or in any way.

Wipro Limited
 Regd. Office: Doddakannelli,
 Sarjapur Road, Bengaluru - 560 035

Registrar and Share Transfer Agent:
KFin Technologies Limited,
 Selenium Tower B, Plot 31 & 32, Financial District, Nanakramguda,
 Serilingampally Mandal, Hyderabad - 500 032, Telangana.
 Toll Free No.: 1800 3454 001

For Wipro Limited
Sd/-
M Sanaula Khan
Company Secretary

Date: November 26, 2024
 Place: Bengaluru

HEG LIMITED
 CIN : L23109MP1972PLC008290

Regd. Off: Mandideep (Near Bhopal), Distt. Raisen-462046, (M.P.); Phone: 07480-233524, 233525, Fax: 07480-233522
 Corp. Off: Bhillwara Towers, A-12, Sector-1, Noida-201301 (U.P.); Phone: 0120-4390300 (EPABX); Fax: 0120-4277841
 E-mail: heg.investor@injbhilwara.com; Website: www.heg ltd.com

NOTICE OF POSTAL BALLOT/ E-VOTING

Notice is hereby given to the Members of the Company that pursuant to Section 110 read with Section 108 and all other applicable provisions, if any, of the Companies Act, 2013 (hereinafter referred to as "the Act") read with Rule 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 (including any statutory modification(s) or re-enactment thereof, for the time being in force), Secretarial Standard on General Meetings issued by The Institute of Company Secretaries of India ("ISS-2"), in accordance with the requirements prescribed by the Ministry of Corporate Affairs ("MCA") for holding general meetings/ conducting postal ballot process through remote e-Voting vide General Circulars including no. 09/2024 dated September 19, 2024 ("MCA Circulars"), Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (the "SEBI Listing Regulations") and all other applicable Laws and Regulations, including any statutory modification(s) or re-enactment(s) thereof for the time being in force and as amended from time to time, the Company has completed dispatch of Postal Ballot Notice dated November 13, 2024 along with explanatory statement and remote e-voting instructions ("Notice") seeking consent of the Members for below mentioned resolutions on Tuesday, November 26, 2024, only by e-mail, to all those Members whose e-mail addresses were registered with the Company or Registrar and Share Transfer Agent ("RTA") or with their respective Depository / Depository Participant ("DP") and whose name appears in the Register of Members of the Company or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on Friday, November 22, 2024 ("Cut - Off Date") to transact the special business by passing the Proposed Special Resolutions by way of postal ballot only, by voting through electronic means ("Remote e-Voting"):

Item No.	Description of Resolution	Type of Resolution
1	To approve the appointment of Dr. Kamal Gupta (DIN: 00038490) as Non-Executive Non-Independent Director of the Company, liable to retire by rotation.	Special Resolution
2	To approve the Re-appointment and fixation of remuneration of Shri Manish Gulati (DIN: 08697512) as Whole Time Director designated as Executive Director of the Company, liable to retire by rotation.	Special Resolution

In compliance with the requirement of MCA Circulars issued from time to time in this regard, physical copy of Postal Ballot Notice along with postal ballot forms and pre-paid business envelope were not sent to the Members for this Postal Ballot and accordingly, the company has engaged the services of National Securities Depository Limited ("NSDL") for the purpose of providing remote e-Voting facility to its Members, to enable them to cast their votes electronically only. The instructions for remote e-Voting are appended to the Postal Ballot Notice, which is available on the Company's website at www.heg ltd.com and on the website of NSDL at www.evoting.nsdl.com. A copy of the said Notice is also available on the website of BSE at www.bseindia.com and NSE at www.nseindia.com.

Members desiring to exercise their vote through the remote e-Voting process are requested to carefully read the instructions indicated in this Notice and record their assent (FOR) or dissent (AGAINST) accordingly. Once the Member cast vote on a resolution, Member shall not be allowed to change it subsequently or cast vote again. Remote e-voting period shall commence on **Thursday, November 28, 2024 (9:00 A.M. IST)** and end on **Friday, December 27, 2024 (5:00 P.M. IST)**. During this period, Members may cast their vote(s) electronically. The remote e-voting module shall be disabled by NSDL for voting thereafter.

Voting right of Members shall be in proportion to the equity shares held by them in the paid-up equity share capital of the Company as on Friday, November 22, 2024 ("Cut-off date"). A person, whose name appears in the Register of Members of the Company or in the Register of Beneficial

Owners maintained by the Depositories as on the Cut-off date (including those Members who may not have received this Notice due to non-registration of their e-mail address with the Company or the Depository Participants) shall only be entitled to cast vote through remote e-voting. A person who is not a member as on the Cut-off Date should treat this Postal Ballot Notice for informational purposes only. Members should note **that in terms of the General Circulars issued by the Ministry of Corporate Affairs, no physical ballot form is being dispatched by the Company and the Members can cast their vote using remote e-voting facility only.**

The Board of Directors of the Company ("Board"), at its meeting held on November 13, 2024, has appointed Shri Saket Sharma, a Practising Company Secretary (Certificate of Practice No. 2565, Membership No. FCS 4229), Partner, M/s. GSK & Associates as the Scrutinizer for conducting the postal ballot process in a fair and transparent manner.

Any Member holding shares as on the Cut-off date and who may not have received this Notice after the date of electronic dispatch, may obtain Login ID and Password by following the instructions as mentioned in the Notice (i.e. available on Company's website at www.heg ltd.com) or sending a request at evoting@nsdl.com. However, if a person is already registered with NSDL or Central Depository Services (India) Limited for remote e-voting, then existing User ID and password can be used to cast vote as per instructions provided in the Notice.

Members who have not registered their e-mail address with the Company/ RTA/DP may follow the below instructions:

PHYSICAL HOLDING

Members holding shares in physical form and whose KYC details including e-mail address are not registered/updated with the Company, may register/ update their KYC details including e-mail address by submitting duly filled and signed request letter in Form ISR-1 along with self-attested copy of the PAN Card linked with Aadhaar; and self-attested copy of any document (such as Aadhaar Card, Driving Licence, Election Identity Card, Passport etc.) in support of the address of the member and such other documents as prescribed in the Form ISR-1, by sending the same to RTA of the Company i.e. MCS Share Transfer Agent Limited, F-65, First Floor, Okhla Industrial Area, Phase-I, New Delhi - 110020, Phone No. 011-41406149 - 52, Email Id: helpdeskdelhi@mcsregistrars.com.

DEMAT HOLDING

Please contact your DP and register your e-mail address in your demat account, as per the process advised by your DP.

Results of Postal Ballot will be announced on or before 5:00 P.M. (IST), Tuesday, December 31, 2024 at Registered Office of the Company. The results along with Scrutinizer's Report would be displayed at the Registered and Corporate Office of the Company and shall be communicated to National Stock Exchange of India Limited and BSE Limited where the equity shares of the Company are presently listed. Additionally, the results will also be uploaded on the Company's website at www.heg ltd.com and on website of NSDL at www.evoting.nsdl.com.

In case of any query regarding remote e-voting facility, please refer Frequently Asked Questions (FAQs) and e-voting user manual for Shareholders available at the download section at www.evoting.nsdl.com or contact at 022 4886 7000 or send a request to Ms. Pallavi Mhatre, Senior Manager, National Securities Depository Limited (NSDL), 4th Floor, 'A' Wing, Trade World, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai- 400 013 at the designated email ID: evoting@nsdl.com who will also address the grievances connected with the facility for remote e-Voting. Members may also write to the Compliance Officer of the Company at heg.investor@injbhilwara.com.

For HEG Limited
Sd/-
Vivek Chaudhary
Company Secretary

Place: Noida (U.P.)
Date : November 26, 2024

A-13263

